

www.aanmeegamalar.com

வழங்கும்

தினம் ஒரு
திருக்குறள்

பாகம்-1

1-10 அதிகாரங்கள்

நிர்வாக அலுவலகம்

aanmeegamalar.com

Ph:944228203

நெ.16/18, பாரதிவரர் காலனி, 4வது தெரு,
கோடம்பாக்கம், சென்னை 600024.



திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் உலக மறை மட்டுமல்ல, அவசியம் உலகமக்கள் அனைவரும் படிக்கவேண்டிய பொக்கிஷம், ஒருமனிதன் வாழ்வைத் துவங்குவது முதல் இறப்பு வரை தேவைப்படும் அனைத்து கருத்துக்களையும், இரு வரிகளில் பொதித்துவைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷம். உலக பொதுமறையாக, உலக மக்களுக்கு சொந்தமாக இருந்தாலும் திருவள்ளுவர் **தமிழர்களின் அடையாளத்திற்று மட்டுமே** சொந்தக்காரர். திருவள்ளுவரை அடையாள மாற்றம் கருத்து மாற்றம் செய்ய மாற்று மதத்தினரும், திராவிடர்களும் முனைப்பு காட்டினாலும் அதை தக்க சமயத்தில் எதிர்த்து தமிழர்களின் அடையாள மாற்றத்தை தடுக்கவேண்டியது அனைத்து தமிழர்களின் பொறுப்பாகும்.



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

எழுத்துக்கள் எல்லாம்
அகரத்தை அடிப்படையாக
கொண்டிருக்கின்றன.
அதுபோல உலகம்
கடவுளை
அடிப்படையாக
கொண்டிருக்கிறது.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்

தூய அறிவு வடிவாக
விளங்கும் இறைவனுடைய
நல்ல திருவடிகளை
தொழாமல் இருப்பாரானால்,
அவர் கற்ற
கல்வியினால்
ஆகிய பயன் என்ன ?

- மு.வரதராசனார் உரை



மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பரின் அகமாகிய
மலரில் வீற்றிருக்கும்
கடவுளின் சிறந்த
திருவடிகளை பொருந்தி
நினைக்கின்றவர்,
இன்ப உலகில்
நிலைத்து வாழ்வார்.





ஆன்மிகமலர்




வேண்டுதல் வேண்டாமை இலாநடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பு
இல்லாத கடவுளின்
திருவடிகளை பொருந்தி
நினைக்கின்றவர்க்கு
எப்போதும்
எவ்விடத்திலும்
துன்பம் இல்லை.



ஆன்மிகமலர்




இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கடவுளின் உண்மைப்
புகழை விரும்பி அன்பு
செலுத்துகின்றவரிடம்
அறியாமையால்
விளையும் இருவகை
வினையும்
சேர்வதில்லை.



ஆன்மீகமலர்



பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்பொறி வாயிலாக
பிறக்கும் வேட்கைகளை
அவித்த இறைவனுடைய
பொய்யற்ற ஒழுக்க நெறியில்
நின்றவர், நிலை பெற்ற
நல்வாழ்க்கை
வாழ்வார்.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு ஒப்புமை
இல்லாத தலைவனுடைய
திருவடிகளைப்
பொருந்தி நினைக்கின்றவர்
அல்லாமல், மற்றவர்க்கு
மனக்கவலையை
மாற்ற முடியாது.



அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும்
கடவுளின் திருவடிகளைப்
பொருந்தி நினைக்கின்றவர்
அல்லாமல், மற்றவர்
பொருளும் இன்பமுமாகிய
மற்ற கடல்களைக்
கடக்க முடியாது.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



கோளில் பொறியின் குணமில்வே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

கேட்காதசெவி,
பார்க்காத கண் போன்ற
எண் குணங்களை உடைய
கடவுளின் திருவடிகளை
வணங்காதவரின்
தலைகள்
பயனற்றவைகளாம்.



ஆன்மீகமலர்



பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய
திருவடிகளை பொருந்தி
நினைக்கின்றவர்
பிறவியாகிய பெரிய
கடலைக் கடக்க
முடியும். மற்றவர்
கடக்க முடியாது.

- மு.வரதராசனார் உரை



வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மழை பெய்ய உலகம்
வாழ்ந்து வருவதால்,
மழையானது உலகத்து
வாழும் உயிர்களுக்கு
அமிழ்தம் என்று
உணரத்
தக்கதாகும்.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

உண்பவர்க்குத் தக்க
உணவுப் பொருள்களை
விளைவித்துத் தருவதோடு,
பருகுவோர்க்குத்
தானும் ஓர்
உணவாக இருப்பது
மழையாகும்.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

மழை பெய்யாமல்
பொய்ப்படுமானால், கடல்
சூழ்ந்த அகன்ற உலகமாக
இருந்தும் பசி உள்ளே
நிலைத்து நின்று
உயிர்களை
வருத்தும்.

- மு.வரதராசனார் உரை




ஆன்மிகமலர்



ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

மழை என்னும் வருவாய்
வளம் குன்றி விட்டால்,
(உணவுப் பொருள்களை
உண்டாக்கும்)
உழவரும்
ஏர் கொண்டு
உழமாட்டார்.

- மு.வரதராசனார் உரை



கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாமல் வாழ்வைக்
கெடுக்க வல்லதும் மழை;
மழையில்லாமல் வளம்
கெட்டு நொந்தவார்க்கும்
துணையாய் அவ்வாறே
காக்க வல்லதும்
மழையாகும்.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



குறள் பால்: அறத்துப்பால் அதிகாரம்: வான்சிறப்பு

விசம்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசம்புல் தலைகாண்பு அரிது.

வானத்திலிருந்து
மழைத்துளி வீழ்ந்தால்
அல்லாமல், உலகத்தில்
ஓரறிவுயிராகிய
பசம்புல்லின்
தலையையும் காண
முடியாது.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின.

மேகம் கடலிலிருந்து
நீரைக் கொண்டு
அதனிடத்திலேயே
பெய்யாமல் விடுமானால்,
பெரிய கடலும்
தன் வளம்
குன்றிப் போகும்.

- மு.வரதராசனார் உரை




சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழை பெய்யாமல்
போகுமானால்
இவ்வுலகத்தில்
வானோர்க்காக
நடைபெறும் திருவிழாவும்
நடைபெறாது;
நாள் வழிபாடும்
நடைபெறாது.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

மழை
பெய்யவில்லையானால்,
இந்த பெரிய உலகத்தில்
பிறர் பொருட்டு செய்யும்
தானமும், தம் பொருட்டு
செய்யும் தவமும்
இல்லையாகும்.

- மு.வரதராசனார் உரை



நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

எப்படிப்பட்டவர்க்கும் நீர்
இல்லாமல் உலக வாழ்க்கை
நடைபெறாது என்றால்,
மழை இல்லையானால்
ஒழுக்கமும்
நிலைபெறாமல்
போகும்.

- மு.வரதராசனார் உரை



ஓழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு

ஓழுக்கத்தில் நிலைத்து
நின்று பற்று விட்டவர்களின்
பெருமையைச்
சிறந்ததாக போற்றி
கூறுவதே
நூல்களின்
துணிவாகும்.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

பற்றுக்களைத்
துறந்தவர்களின் பெருமையை
அளந்து கூறுதல்,
உலகத்தில் இதுவரை
பிறந்து இறந்தவர்களை
கணக்கிடுவதைப்
போன்றது.

- மு.வரதராசனார் உரை



இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் புண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

பிறப்பு வீடு என்பன போல்
இரண்டிரண்டாக உள்ளவை
களின் கூறுபாடுகளை
ஆராய்ந்தறிந்து அறத்தை
மேற்கொண்டவரின்
பெருமையே
உலகத்தில் உயர்ந்தது.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

அறிவு என்னும்
கருவியினால்
ஐம்பொறிகளாகிய
யானைகளை அடக்கி
காக்க வல்லவன்,
மேலான வீட்டிற்கு
விதை போன்றவன்.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசம்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

ஐந்து புலன்களாலாகும்
ஆசைகளை ஒழித்தவனுடைய
வல்லமைக்கு,
வானுலகத்தாரின்
தலைவனாகிய
இந்திரனே போதுமான
சான்று ஆவான்.

- மு.வரதராசனார் உரை



செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.

செய்வதற்கு
அருமையான செயல்களை
செய்ய வல்லவரே
பெரியோர். செய்வதற்கு
அரிய செயல்களைச்
செய்யமாட்டாதவர்
சிறியோர்.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்




சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

சுவை, ஒளி, ஊறு,
ஓசை, நாற்றம் என்று
சொல்லப்படும் ஐந்தின்
வகைகளையும் ஆராய்ந்து
அறிய வல்லவனுடைய
அறிவில்
உள்ளது உலகம்.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்

பயன் நிறைந்த
மொழிகளில் வல்ல
சான்றோரின் பெருமையை,
உலகத்தில் அழியாமல்
விளங்கும் அவர்களுடைய
மறைமொழிகளே
காட்டிவிடும்.

- மு.வரதராசனார் உரை



குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

நல்ல பண்புகளாகிய
மலையின்மேல் ஏறி நின்ற
பெரியோர், ஒரு
கணப்பொழுதே சினம்
கொள்வார் ஆயினும்
அதிலிருந்து ஒருவரைக்
காத்தல் அரிதாகும்.

- மு.வரதராசனார் உரை



ஆன்மிகமலர்



அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

எல்லா
உயிர்களிடத்திலும்
செம்மையான அருளை
மேற்கொண்டு
ஓழுகுவதால்,
அறவோரே அந்தணர்
எனப்படுவோர்
ஆவர்.

- மு.வரதராசனார் உரை

எங்கள்
சேவைக்கு
உங்களின்
உதவி தேவை



விருப்ப

சந்தா



தொடர்ந்து வெளிவரும் நமது இதழுக்கு
உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள்

ரூ.10 முதல் தங்கள்

வசதிக்கேற்ப விருப்ப சந்தா செலுத்தி

எங்கள் பணிக்கு உதவலாம்.

சந்தா அனுப்புபவர்கள், கீழ்க்காணும் ஸ்கேனர் மற்றும்
வங்கி எண் வாயிலாக சந்தா செலுத்தலாம்



SCAN TO PAY

WITH ANY BHIM UPI APP

Merchant Name : AANMEEGA MALAR TRUST




AANMEEGA MALAR TRUST

**ACCOUNT NO. 49510100003648 IFSC CODE: BARB0KODAMB
(FIFTH CHARACTER IS ZORO)**

BANK OF BARODA (KODAMBAKKAM BRANCH)

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.



அறம் சிறப்பையும் அளிக்கும்:
செல்வத்தையும் அளிக்கும்:
ஆகையால் உயிர்க்கு
அத்தகைய அறத்தை
விட நன்மையானது
வேறு யாது?

- மு.வரதராசனார் உரை

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.



ஒரு வருடைய வாழ்கைக்கு
அறத்தை விட நன்மையானதும்
இல்லை: அறத்தை
போற்றாமல்
மறப்பதை விடக்
கொடியதும் இல்லை.

- மு.வரதராசனார் உரை

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.



செய்யக்கூடிய வகையால்,
எக்காரணத்தாலும் விடாமல்
செல்லுமிடமெல்லாம்
அறச்செயலைப்
போற்றிச் செய்ய
வேண்டும்.

– மு.வரதராசனார் உரை

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.



ஒருவன் தன்மனதில் குற்றம்
கில்லாதவானாக இருக்க
வேண்டும். அறம் அவ்வளவே:
மனத்தூய்மை கில்லாத
மற்றவை ஆரவார
தன்மை உடையவை.

- மு.வரதராசனார் உரை

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.



பொறாமை, ஆசை, சினம்,
கடுஞ்சொல் ஆகிய இந்த
நான்கு குற்றங்களுக்கும்
இடங்கொடுக்காமல்
அவற்றைக் கடித்து
ஒழுகுவதே அறமாகும்.

– மு.வரதராசனார் உரை


அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.



இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில்
பார்த்து கொள்ளலாம் என்று
எண்ணாமல் அறம் செய்ய
வேண்டும். அதுவே உடல்
அழியும் காலத்தில்
அழியா துணையாகும்.

- மு.வரதராசனார் உரை

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.



பல்லக்கை சுமப்பவனும்
அதன் மேலிருந்து ஊர்ந்து
செல்லுவோனுமாகிய
அவர்களிடையே அறத்தின்
பயன் கீஃது என்று
கூறவேண்டா.

- மு.வரதராசனார் உரை

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.



ஒருவன் அறம் செய்ய தவறிய
நாள் ஏற்படாதவாறு அறத்தை
செய்வானானால் அதுவே அவன்
உடலோடு வாழும் நாள் வரும்
பிறவி வழியை அடைக்கும்
கல்லாகும்.

- மு.வரதராசனார் உரை

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.



அறநெறியில் வாழ்வதன்
பயனாக வருவதே இன்பமாகும்.
அறத்தோடு பொருந்தாமல்
வருவன எல்லாம் இன்பம்
இல்லாதவை: புகழும்
இல்லாதவை.

- மு.வரதராசனார் உரை

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.



ஒருவன் வாழ்நாளில்
முயற்சி மேற்கொண்டு
செய்யத்தக்கது அறமே.
செய்யாமல் காத்து
கொள்ளத்தக்கது
பழியே.

- மு.வரதராசனார் உரை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.



இல்லறத்தில் வாழ்பவனாகச்
சொல்லப்படுகிறவன் அறத்தின்
இயல்பை உடைய
மூவருக்கும் நல்வழியில்
நிலை பெற்ற
துணையாவான்.

- மு.வரதராசனார் உரை

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.



**துறந்தவர்கும் வறியவர்க்கும்
தன்னிடத்தே
இறந்தவர்க்கும் இல்லறம்
மேற்கொண்டு
வாழ்கிறவன்
துணையாவான்.**

- மு.வரதராசனார் உரை

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.



தென்புலத்தார், தெய்வம்
விருந்தினர், சுற்றத்தார்,
தான் என்ற ஐவகையிடத்தும்
அறநெறி தவறாமல்
போற்றுதல் சிறந்த
கடமையாகும்.

- மு.வரதராசனார் உரை

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.



பொருள் சேர்க்கும் பொது
பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு
செய்யும் போது பகுந்து உண்பதை
மேற்க்கொண்டால்,
அவ்வாழ்கையின் ஒழுங்கு
எப்போதும் குறைவதில்லை.

- மு.வரதராசனார் உரை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.



இல்வாழ்க்கையின்
அன்பும் அறமும் உடையதாக
விளங்குமானால்,
அந்த வாழ்க்கையின்
பண்பும் பயனும்
அதுவே ஆகும்.

- மு.வரதராசனார் உரை

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போலய்ப் பெறுவ தெவன்.



ஒருவன் அறநெறியில்
இல்வாழ்க்கையைச் செலுத்தி
வாழ்வானானால்,
அத்தகையவன் வேறு
நெறியில் சென்று
பெறத்தக்கது என்ன?

- மு.வரதராசனார் உரை

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.



அறத்தின் இயல்பொடு
இல்வாழ்கை வாழ்கிறவன்
வாழ முயல்கிறவன் பல
திறத்தாரிலும் மேம்பட்டு
விளங்குகிறவன்
ஆவான்.

- மு.வரதராசனார் உரை

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.



மற்றவரை அறநெறியில்
ஒழுகச்செய்து தானும்அறம்
தவறாத இல்வாழ்க்கை, தவம்
செய்வாரைவிட மிகச்சிறந்த
வல்லமை உடைய
வாழ்க்கையாகும்.

- மு.வரதராசனார் உரை

அறனைனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.



அறம் என்று சிறப்பித்து
சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே
ஆகும். அதுவும் மற்றவன்
பழிக்கும் குற்றம் இல்லாமல்
விளங்கினால் மேலும்
நன்மையாகும்.

- மு.வரதராசனார் உரை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.



உலகத்தில் வாழவேண்டிய
அறநெறியில் நீன்று
வாழ்கிறவன்,
வானுலகத்தில் உள்ள
தெய்வ முறையில்
வைத்து மதிக்கப்படுவான்.

- மு.வரதராசனார் உரை

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.



இல்வாழ்க்கைக்கு ஏற்றநற்பண்பு
உடையவளாகித் தன்கணவனுடைய
பொருள் வளத்துக்குத் தக்க
வாழ்க்கை நடத்துகிறவளே
வாழ்க்கைத்துணை
ஆவாள்.

- மு.வரதராசனார் உரை

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.



இல்வாழ்க்கைக்கு தக்க
நற்பண்பு மனைவியிடம்
இல்லையானால், ஒருவனுடைய
வாழ்க்கை வேறு எவ்வளவு
சிறப்புடையதானாலும்
பயன் இல்லை.

- மு.வரதராசனார் உரை

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?



மனைவி நற்பண்பு
உடையவளானால் வாழ்க்கையில்
கில்லாதது என்ன? அவள்
நற்பண்பு கில்லாதவளானால்
வாழ்க்கையில்
கிருப்பது என்ன?

- மு.வரதராசனார் உரை

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.



இல்வாழ்க்கையில் கற்பு
என்னும் உறுதிநிலை இருக்கப்
பெற்றால், பெண்ணைவிட
பெருமையுடையவை
வேறு என்ன
இருக்கின்றன?

- மு.வரதராசனார் உரை

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.



வேறு தெய்வம்
தொழாதவளாய்த் தன்
கணவனையே தெய்வமாகக்
கொண்டு தொழுது
துயிலெழுகின்றவள் பெய்
என்றால் மழை பெய்யும்!.

- மு.வரதராசனார் உரை

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.



கற்பு நெறியில் தன்னையும்
காத்துக்கொண்டு,
தன்கணவனையும் காப்பாற்றி,
தகுதியமைந்த புகழையும்
காத்து உறுதி தளராமல்
வாழ்கின்றவளே பெண்.

- மு.வரதராசனார் உரை

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.



மகளிரைக் காவல் வைத்துக்
காக்கும் காப்பு முறை என்ன
பயனை உண்டாக்கும்?
அவர்கள் நிறை என்னும்
பண்பால் தம்மைத் தான்
காக்கும் கற்பே சிறந்தது.

- மு.வரதராசனார் உரை

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு



**கணவனைப் போற்றிக்
கடமையைச் செய்யப்பெற்றால்
மகளிர் பெரிய சிறப்பை
உடைய மேலுலகவாழ்வைப்
பெறுவர்.**

- மு.வரதராசனார் உரை


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.



புகழைக் காக்க விரும்பும்
மனைவி இல்லாதவர்க்கு,
இகழ்ந்து பேசும்
பகைவர் முன்
காளை போல் நடக்கும்
பெருமித நடை இல்லை.

- மு.வரதராசனார் உரை

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.



மனைவியின் நற்பண்பே
இல்வாழ்க்கைக்கு
மங்கலம் என்று கூறுவர்:
நல்ல மக்களைப் பெறுதலே
அதற்கு நல்லணிகலம்
என்று கூறுவர்.

- மு.வரதராசனார் உரை

எங்கள்
சேவைக்கு
உங்களின்
உதவி தேவை



விருப்ப

சந்தா



தொடர்ந்து வெளிவரும் நமது இதழுக்கு
உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள்

ரூ.10 முதல் தங்கள்

வசதிக்கேற்ப விருப்ப சந்தா செலுத்தி

எங்கள் பணிக்கு உதவலாம்.

சந்தா அனுப்புபவர்கள், கீழ்க்காணும் ஸ்கேனர் மற்றும்
வங்கி எண் வாயிலாக சந்தா செலுத்தலாம்



SCAN TO PAY

WITH ANY BHIM UPI APP

Merchant Name : AANMEEGA MALAR TRUST



AANMEEGA MALAR TRUST

**ACCOUNT NO. 49510100003648 IFSC CODE: BARB0KODAMB
(FIFTH CHARACTER IS ZORO)**

BANK OF BARODA (KODAMBAKKAM BRANCH)

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.



பெறத்தகுந்த பேறுகளில் அறிய
வேண்டியவைகளை
அறியும் நன்மக்களைப்
பெறுவதைத் தவிர,
மற்றப்பேறுகளை
யாம் மதிப்பதில்லை.

- மு.வரதராசனார் உரை

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.



பழி இல்லாத நல்ல பண்பு
உடைய மக்களைப்பெற்றால்
ஒருவனுக்கு
ஏழு பிறவியிலும் தீவினைப்
பயனாகிய துன்பங்கள்
சென்று சேரா.

- மு.வரதராசனார் உரை

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்மம் வினையான் வரும்.



தம்மக்களே தம்முடைய
பொருள்கள் என்று அறிஞர்
கூறுவர். மக்களாகிய அவர்தம்
பொருள்கள் அவரவருடைய
வினையின் பயனால்
வந்து சேரும்.

- மு.வரதராசனார் உரை

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.



தம்முடைய மக்களின்
சிறு கைகளால் அளாவப்பெற்ற
உணவு, பெற்றோர்க்கு
அமிழ்தத்தை விட
மிக்க இனிமை
உடையதாகும்.

- மு.வரதராசனார் உரை

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.



மக்களின் உடம்பைத் தொடுதல்
உடம்பிற்கு இன்பம் தருவதாகும்:
அம் மக்களின்
மழலைச் சொற்களைக்
கேட்டால் செவிக்கு
இன்பம் தருவதாகும்.

- மு.வரதராசனார் உரை

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.



தம் மக்களின் மழலைச்
சொல்லைக் கேட்டு அதன்
இனிமையை நுகராதவரே
குழலின் இசை இனியது
யாழின் இசை இனியது
என்று கூறுவர்.

- மு.வரதராசனார் உரை

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.



தந்தை தன் மகனுக்குச்
செய்யத்தக்க நல்லுதவி,
கற்றவர் கூட்டத்தில் தன் மகன்
முந்தியிருக்கும்படியாக
அவனைக் கல்வியில்
மேம்படச் செய்தலாகும்.

- மு.வரதராசனார் உரை

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.



தம் மக்களின்
அறிவுடைமை தமக்கு
இன்பம் பயப்பதை விட
உலகத்து உயிர்களுக்கேல்லாம்
மிகுந்த இன்பம்
பயப்பதாகும்.

- மு.வரதராசனார் உரை

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.



தன் மகனை நற்பண்பு
நிறைந்தவன் என பிறர் சொல்லக்
கேள்வியுற்ற தாய், தான்
அவனை பெற்றக் காலத்தில்
உற்ற மகிழ்ச்சியை விடப்
பெரிதும் மகிழ்வாள்.

- மு.வரதராசனார் உரை

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொள்ளும் சொல்.



மகன் தன் தந்தைக்குச் செய்யத்
தக்க கைம்மாறு, இவன் தந்தை
இவனை மகனாகப் பெற என்ன
தவம் செய்தானோ என்று
பிறர் புகழ்ந்து சொல்லும்
சொல்லாகும்.

- மு.வரதராசனார் உரை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.



அன்புக்கும் அடைத்து வைக்கும்
தாழ் உண்டோ?
அன்புடையவரின் சிறு கண்ணீரே
(உள்ளே திருக்கும் அன்பைப்)
பலரும் அறிய
வெளிப்படுத்திவிடும்.

- மு.வரதராசனார் உரை

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.



அன்பு இல்லாதவர்
எல்லாப்பொருள்களையும் தமக்கே
உரிமையாகக் கொண்டு வாழ்வார்:
அன்பு உடையவர்
தம் உடமையும் பிறர்க்கு
உரிமையாக்கி வாழ்வார்.

- மு.வரதராசனார் உரை

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.



அருமையான உயிர்க்கு
உடம்போடு பொருந்தி
கிருக்கின்ற உறவு,
அன்போடு பொருந்தி
வாழும் வாழ்க்கையின்
பயன் என்று கூறுவர்.

- மு.வரதராசனார் உரை

அன்புநும் ஆர்வம் உடைமை அதுநும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.



அன்பு பிறரிடம்
விருப்பம் உடையவராக வாழும்
தன்மையைத் தரும்:
அஃது எல்லாரிடத்தும்
நட்பு என்றுசொல்லப்படும்
அளவற்ற சிறப்பைத் தரும்.

- மு.வரதராசனார் உரை

அன்பற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்பற்றார் எய்தும் சிறப்பு.



உலகத்தில் இன்பம் உற்று
வாழ்கின்றவர் அடையும் சிறப்பு,
அன்பு உடையவராசிப்
பொருந்தி வாழும்
வாழ்கையின் பயன்
என்று கூறுவர்.

- மு.வரதராசனார் உரை

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.



அறியாதவர்,
அறத்திற்கு மட்டுமே அன்பு
துணையாகும் என்று கூறுவர்:
ஆராய்ந்து பார்த்தால்
வீரத்திற்க்கும் அதுவே
துணையாக நிற்கின்றது.

- மு.வரதராசனார் உரை

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.



எலும்பு கில்லாத
உடம்போடு வாழும்
புழுவை வெயில் காய்ந்து
வருத்துவது போல்
அன்பு கில்லாத உயிரை
அறம் வருத்தும்.

- மு.வரதராசனார் உரை

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர் த் தற்று.



அகத்தில் அன்பு
இல்லாமல் வாழும்
உயிர் வாழ்க்கை வளமற்ற
பாலைநிலத்தில் பட்டமரம்
தளிர்ந்தாற் போன்றது.

- மு.வரதராசனார் உரை

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.



உடம்பின் அகத்து
உறுப்பாகிய அன்பு
இல்லாதவர்க்கு உடம்பின்
புறத்து உறுப்புக்கள் எல்லாம்
என்ன பயன் செய்யும்.

- மு.வரதராசனார் உரை

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.



அன்பின் வழியில் இயங்கும்
உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்:
அன்பு இல்லாதவர்க்கு உள்ள
உடம்பு எலும்பைத் தோல்போர்த்த
வெற்றுடம்பே ஆகும்.

- மு.வரதராசனார் உரை

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.



வீட்டில் இருந்து பொருள்களைக்
காத்து இல்வாழ்க்கை
நடத்துவதெல்லாம் விருந்தினரைப்
போற்றி உதவி செய்யும்
பொருட்டே ஆகும்.

- மு.வரதராசனார் உரை

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.



விருந்தினராக வந்தவர்
வீட்டின் புறத்தே இருக்கத்
தான் மட்டும் உண்பது சாவா
மருந்தாகிய அமிழ்தமே
ஆனாலும் அது
விரும்பத்தக்கது அன்று.

- மு.வரதராசனார் உரை

வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.



தன்னை நோக்கி வரும்
விருந்தினரை நாள் தோறும்
போற்றுகின்றவனுடைய
வாழ்க்கை,
துன்பத்தால் வருந்திக்
கெட்டுப் போவதில்லை.

– மு.வரதராசனார் உரை

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஒம்புவான் இல்.



நல்ல விருந்தினராய்
வந்தவரை முகமலர்ச்சி கொண்டு
போற்றுகின்றவனுடைய
வீட்டில் மனமகிழ்ந்து
திருமகள் வாழ்வாள்.



- மு.வரதராசனார் உரை

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.



விருந்தினரை முன்னே
போற்றி உணவளித்து
மிஞ்சிய உணவை உண்டு
வாழ்கின்றவனுடைய நிலத்தில்
விகதையும் விகதக்க
வேண்டுமோ?

- மு.வரதராசனார் உரை

செல்விருந்து ஒம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு



வந்த விருந்தினரைப் போற்றி,
இனிவரும் விருந்தினரை
எதிர் பார்த்திருப்பவன்,
வானுலகத்தில் உள்ள
தேவர்க்கும்
நல்ல விருந்தினனாவான்.

- மு.வரதராசனார் உரை

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.



விருந்தோம்புதலாகிய
வேள்வியின் பயன்
கீவ்வளவு என்று அளவு படுத்தி
கூறத்தக்கது அன்று,
விருந்தினரின் தகுதிக்கு
ஏற்ற அளவினதாகும்.

- மு.வரதராசனார் உரை

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.



விருந்தினரை ஒம்பி அந்த
வேள்வியில் ஈடுபடாதவர்
பொருள்களை வருந்திக்காத்துப்
(பின்பு கீழந்து)
பற்றுக்கொடு கீழந்தோமே
என்று கிரங்குவார்.

- மு.வரதராசனார் உரை

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா
மடமை மடவார்கண் உண்டு.



செல்வநிலையில் உள்ள
வறுமை என்பது
விருந்தோம்புதலைப் போற்றாத
அறியாமையாகும்:
அஃது அறிவிலிகளிடம்
உள்ளதாகும்.

- மு.வரதராசனார் உரை

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.



அனிச்சப்பூ மோந்தவுடன்
வாடிவிடும்: அதுபோல்
முகம் மலராமல் வேறுபட்டு
நோக்கியவுடன்
விருந்தினர் வாடி நிற்பார்.

- மு.வரதராசனார் உரை

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.



ஒருவர் வாயிலிருந்து வரும்
சொல் அன்பு கலந்ததாகவும்,
வஞ்சனையற்றதாகவும்,
வாய்மையுடையதாகவும்
இருப்பின் அதுவே
இன்சொல் எனப்படும்.

– மு.வரதராசனார் உரை

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.



முகம் மலர்ந்து இன்சொல்
உடையவனாக இருக்கப்பெற்றால்,
மனம் மகிழ்ந்து பொருள்
கொடுக்கும் ஈகையைவிட
நல்லதாகும்.

- மு.வரதராசனார் உரை

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.



முகத்தால் விரும்பி
இனிமையுடன் நோக்கி
உள்ளம் கலந்து இன்சொற்களைக்
கூறும் தன்மையில்
உள்ளதே அறமாகும்.

- மு.வரதராசனார் உரை

துன்புறாஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறாஉம் இன்சொ லவர்க்கு.



யாரிடத்திலும் இன்புறத்தக்க
இன்சொல் வழங்குவோர்க்குத்
துன்பத்தை மிகுதிபடுத்தும்
வறுமை என்பது
இல்லையாகும்.

- மு.வரதராசனார் உரை

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.



வணக்கம் உடையவனாகவும்
இன்சொல் வழங்குவோனாகவும்
ஆதலே ஒருவனுக்கு
அணிகலனாகும்
மற்றவை அணிகள் அல்ல.

- மு.வரதராசனார் உரை

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.



பிறர்க்கு நன்மையானவற்றை
நாடி இனிமை உடையச்
சொற்களைச் சொல்லின்,
பாவங்கள் தேய்ந்து
குறைய அறம்
வளர்ந்து பெருகும்.

- மு.வரதராசனார் உரை

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.



பிறர்க்கு நன்மையான பயனைத்
தந்து நல்ல பண்பிலிருந்து
நீங்காத சொற்கள்,
வழங்குவோனுக்கும்
கீன்பம் தந்து
நன்மை பயக்கும்.

- மு.வரதராசனார் உரை

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.



பிறர்க்குத் துன்பம் விளைக்கும்
சிறுமையிலிருந்து
நீங்கிய இனிய சொற்கள்
மறுமைக்கும் இம்மைக்கும்
வழங்குவோனுக்கு
இன்பம் தரும்.

- மு.வரதராசனார் உரை

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது



இனிய சொற்கள் இன்பம்
பயத்தலைக் காண்கின்றவன்,
அவற்றிற்கு மாறான
வன்சொற்களை
வழங்குவது என்ன பயன்
கருதியோ?.

- மு.வரதராசனார் உரை

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.



இனிய சொற்கள் இருக்கும்போது
அவற்றை விட்டுக் கடுமையான
சொற்களைக் கூறுதல் கணிகள்
இருக்கும் போது அவற்றை
விட்டு காய்களைப் பறித்துத்
தீன்பதைப் போன்றது.

- மு.வரதராசனார் உரை

இதுவரை
வெளிவந்த
அனைத்து
இதழ்களையும்
எந்தவித
கட்டணமின்றி
முற்றிலும்
இலவசமாக
படிக்க
aanmeegamalar.com
இணையதளத்தை
பார்க்கவும்



தெரியாத, புரியாத,
ஆன்மீகத் தகவல்களை
எளிமையாக தொகுத்து
பாமரர்களும் புரிந்து கொள்ளும்
வகையில் நமது இதழில்
வெளியிட்டு வருகிறோம்...
ஆசுவர வொன்வந்த



130 க்கும்
மேற்பட

இதழ்களை
aanmeegamalar.com

இணையதளத்தில்
இலவசமாக
படிக்கலாம்.

